

To,

Date: 13th November, 2023

Department of Corporate Services,
Bombay Stock Exchange Limited,
1st Floor, New Trading Ring,
Rotunda Building, P.J. Towers,
Dalal Street, Fort
Mumbai - 400 001.

Dear Sir/Madam,

Sub: Submission of Extract of Newspaper Publication of Unaudited Financial Results for the Quarter ended September 30, 2023.

With reference to the above captioned subject, please find herewith enclosed copies of Newspaper Publication of Unaudited Financial Results for the Quarter ended September 30, 2023. Pursuant to Regulation 47 of Securities and Exchange Board of India (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015.

The Unaudited Financial Results was published in Financial Express (English Language) and Makkal Kural (Tamil Language) in the language of the region where the registered office situated.

We request you to kindly take the above information on record.

For and on behalf of
M/s. Rajeswari Infrastructure Limited



Sanjay Mehra
Resolution Professional

Dated- 13.11.2023

Place- Delhi

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தீபாவளி விருந்து பதிலுக்கு கோலி கையெழுத்திட்ட பேட்டரிசு

லண்டன், நவ. 13- இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தீபாவளி தேநீர் விருந்து அளித்தனர். 4 நாள் அரசுமுறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பிரதமர் ரிஷி சுனக் தீபாவளி விருந்தளித்தார். இதனையடுத்து லண்டனில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண கோவிலில் ஜெய்சங்கர் தீபாவளி கொண்டாட்டினர். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- இந்தியா இன்று மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது. இந்தியாவில் மிகச்சிறந்த தலைமை இருக்கிறது. தொலைநோக்குப் பார்வை இருக்கிறது. நல்ல ஆட்சி நடக்கிறது. பிரதமர் மோடி எப்போது வெளிநாடுகளுக்கு சென்றாலும், பாரதத் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வாய்ப்பை தவறவிடுவதில்லை. மிகவும் கடினமான சூழ்நிலையில் ஐ-20 தலைமையை நாங்கள் வெற்றிகரமாக பெற்றோம். இது போன்ற ஒரு நல்ல நாளை, நம் மக்களுடன் இருப்பதை காட்டிலும் வேறு எதுவும் மகிழ்ச்சி தரமுடியாது. நான் இப்போது இங்கிலாந்து வந்துள்ள நேரத்தில், தீபாவளி போன்ற ஒரு சந்தர்ப்பத்தில், நம் சமூக மக்களை வந்து சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிரதமர் மோடியின் அரசு 24 மணி நேரமும் வேலை செய்துகொண்டிருப்பது நம் அனைவருக்கும் தெரியும். இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடன் ஒரு நீண்ட சந்திப்பை முடித்து விட்டு இங்கு வந்திருக்கிறேன். இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான உறவுகளைப் பற்றி விவாதிக்க எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.



பிரதமர் ரிஷி சுனக் அழைத்ததில் மகிழ்ச்சி. பிரதமர் நரேந்திர மோடியின் தீபாவளி வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்தேன். இந்தியாவும், இங்கிலாந்தும் இருநாடுகளுக்கான நட்புறவை மறுவடிவமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவியின் அன்பான விருந்தோம்பலுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.



லண்டனில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண கோவிலில் அமைச்சர் ஜெய்சங்கர்.

இமாச்சலப் பிரதேச லெப்சா எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி

இமாச்சலம், நவ. 14- இமாச்சலப் பிரதேசத்தின் லெப்சா எல்லைப் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியைக் கொண்டாடினார். ஆண்டுதோறும் ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடுவது பிரதமர் மோடியின் வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு இமாச்சலப் பிரதேசத்தின் லெப்சா கிராமத்துக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கு சீன எல்லையை ஒட்டிய பகுதியில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் இந்தோ-திபெத் படைகளுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடினார். அப்போது ராணுவ வீரர்களிடையே பிரதமர் மோடி பேசியதாவது:- தீபாவளி பண்டிகையின் ஒருங்கிணைப்பும், வீரர்களின் தையத்தின் எதிரொலிகளும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அறிவொளியின் தருணம். நாட்டின் கடைசி கிராமமான எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த கிராமங்கள் இப்போது முதல் கிராமமாகக் கருதப்படுகிறது. குடும்பம் எங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் விழாக்கள் நடைபெறும். ஆனால் கடமையின் மீதான பக்தியின் காரணமாக எல்லையைப் பாதுகாப்பதற்காக பண்டிகை நாளில் குடும்பத்தை விட்டு விலகி இருக்கும் சூழ்நிலையில், 140 கோடி இந்தியர்களை தங்கள் குடும்பமாக கருதும் உணர்வு பாதுகாப்பு படையினருக்கு ஒரு நேக்க உணர்வை அளிக்கிறது. இதற்காக நாடு உங்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது. அதனால்தான் ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் பாதுகாப்பிற்காக ஒரு 'தீபம்' ஏற்ப்படுகிறது.



ஜனாதிபதி திரைபதி முர்முவை சந்தித்து பிரதமர் மோடி பூங்கொத்து வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மிக நீளமான நதி கப்பல் சேவை, விவரமான ரெயில் சேவை நடியோ பாரத், வந்தே பாரத் 34 புதிய பாதைகள், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா வழித்தடம், டெல்லியில் உள்ள இரண்டு உலகத் தரம் வாய்ந்த மாநாட்டு மையங்கள்-பாரத் மண்டபம் மற்றும் யசோபூமி ஆகியவற்றைக் கொண்ட நாடாக இந்தியா மாறியது. 9.1 வட்சம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் நேர்டோ கிராமத்திற்கு சிறந்த சுற்றுவா கிராம விருது மற்றும் யுவெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் சாந்தி நிகேதன் மற்றும் ஹெராய்சாவா கோயில் வளமாக சேர்க்கப்பட்டுள்ளது. எல்லைகள் பாதுகாக்கப்படும் வரை நாடு சிறந்த எதிர்காலத்திற்காக பாடுபட முடியும். இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆயுதப்படையின் வலிமை, தீர்மானங்கள் மற்றும் தியாகங்களே காரணம். தேசம் இப்போது தற்சார்பு பாதைதான் பாதையின் அடிமையாகி வலிமை வந்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி 8 மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டில் ரூ.1 வட்சம் கோடிக்கு மேல் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இது ஒரு சாதனை. இந்தியா இனி மற்ற நாடுகளை நாட வேண்டியதில்லை. இன்று உள்நாட்டு வளங்கள் மற்றும் உயர்தர எல்லை உள்கட்டமைப்பும் நமது பலமாக மாறி வருகின்றன. இதில் வெண்கள் சக்தியும் முக்கிய பங்கு வகிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ராணுவ வீரர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் வரலாற்றின் திசையை தீர்மானிக்கிறது. உங்கள் ஆதரவுடன்,

35 ஆண்டுகளாக ராணுவ வீரர்களுடன் தீபாவளி

ஒவ்வொரு ஆண்டும் நான் நமது ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடி வருகிறேன். ராமர் இருக்கும் இடம்தான் அயோத்தி என சொல்லப்படுவது உண்டு. ஆனால், என்னைப் பொறுத்தவரை பண்டிகை என்பது நமது வீரர்கள் இருக்கும் இடம்தான். கடந்த 30-35 ஆண்டுகளாக ராணுவ வீரர்கள் இவ்வாறு நான் தீபாவளியைக் கொண்டாடியது கிடையாது. பிரதமராக இருக்கும்போதும் முதல்வராக இருக்கும்போதும் ஏதேனும் ஒரு எல்லைக்கு வந்து ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடி வருகிறேன். இமயமலை போன்ற உறுதியுடன் துணிச்சலான வீரர்களால் அதன் எல்லைகள் பாதுகாக்கப்படுவதால் இந்தியா பாதுகாப்பாக உள்ளது. கடந்த ஆண்டு தேசத்தைக் கட்டியழுப்புபவதில் ஒரு மைல்சக் ஆண்டாகும். உள்கட்டமைப்பு மேம்பாட்டில் இந்தியா பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது, உலகின் 2வது பெரிய சாலை நெட்டவொர்க்,

சென்னை உயர்நீதிமன்றம் (உயில் மற்றும் உயில் இல்லாத வழக்கு பற்றிய ஆள்வரை) முதலேபு மனு எண். 590 / 2023
இந்திய வாரிசுகளின் சட்டம் XXXIX/1925, தொட்பான மனுவில் 09.09.2021 அன்று இறந்துபோன டாக்டர் பி.கே.பாலசுப்பிரமணியன் அவர்களின் உயில் சொத்துக்கள் தொடர்பாக மனு திரு.இரா.கணேசுவன், த/பெ. காலமன டி. இரா.மாதநாதன் 402, பி. சில்வர் ஆர்.ச. பெருங்காள் ரோடு, 1. சமந்தா நகர், தண்டை 400 606.
சென்னை 600 078, கே.கே.நகர், 11வது செக்டர், 68வது தெரு, எ.பி.1040, 686 6 என்ற முகவரியில் வசித்து வந்து 09.09.2021 அன்று இறந்துபோன டாக்டர் பி.கே.பாலசுப்பிரமணியன் அவர்களின் உயில் சொத்துக்கள் தொடர்பான மனு சென்னை உயர்நீதிமன்றம் மார்ச் 28.11.2023 அன்று கலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. மேற்படியான உயில் சொத்துக்களில் ஏதேனும் பாத்தியதை கேட்கின்ற, அனைவரும், தங்களுக்கு தக்கதெனக் கருதினால், நீதிமன்றம் தீர்மானம் சான்றிதழ் வழங்குவதற்கு முன்பு, தங்களது ஆட்சேபனைகளைத் தெரிவித்துக் கொள்ளுமாறு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறார்கள்.
2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி சென்னையில் கைவப்ப்பிடப்பட்டது. கோவிந்தராஜ பாஸ்கிருஷ்ணன், உதவி பதிவாளர் முதலேபு பிரிவு 1 உயர்நீதிமன்றம் சென்னை 600 104
தே.செந்தில்குமார் எஸ்.ஜே.ஹரிநாராயணன் என்.5, டாக்டர் குருசாமி சாலை சி2, சுந்தர் வீதான், அபாட்மேன்ட் 5 சேத்துப்பட்டு, சென்னை 600 031 மனுதாரரின் வழக்கறிஞர்கள்.

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS (Ordinary Original Civil Jurisdiction) Guardian O.P. No. 640 of 2023.
In the Matter of Hindu Minority and Guardianship Act 1956 and In the Matter of Minor Chetan.
Mr. Anil D Wadhwa S/o. late Mr.Doultram.T. Wadhwa, Flat No.8, 3rd Floor Plot No.170, New No.17, Old Door No.80, 2nd Street, F Block, Anna Nagar East, Chennai 102. Petitioner.
My client the Petitioner/ Guardian of the Minor Chetan has filed the above OP No. 640 of 2023 to permit him to sell the property viz., Vacant Land bearing Plot No.4 measuring 2400 sq.ft situated at Perumbakkam Village, Saidapet Taluk Chengalpattu District comprised in S.No.450/1, bounded on the North by : Plot No. 3, South by : Plot No. 5, East by : land bearing S.No.451 and West By; 30 feet Road situated with the Sub registration District of Tambaram and Registration District of Chennai South, belonged to the Minor Chetan S/o. late Mr. Ramesh D Wadhwa & Sheetal R Wadhwa. Any person or persons having any right title or interest, objection or claim against the said property in the above Petition are hereby cited to come and see the proceedings and file their objections before the Hon'ble Court @ 10.30. am on 30.11.2023, the date on which the above case is posted for hearing.
DATED AT MADRAS THIS DAY OF NOVEMBER 2023.
N. Nagan Sah, Counsel for Petitioner.

டிரோன் மூலம் போதைப்பொருள் கடத்தல்: தடுப்பு நடவடிக்கையில் எல்லைப் பாதுகாப்பு படையினர்

சண்டிகர், நவ. 13- பஞ்சாப் மாநிலத்தின் பரோபால் கிராமத்தில், குவாட்காப்பர் டிரோன் ஒன்று இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. அது சீனாவில் தயாரிக்கப்பட்டது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படை யூனிட் அறிக்கையில், 'பஞ்சாப் காவல்துறையும், எல்லைப் பாதுகாப்புப் படையினர் இணைந்து இந்தத் தேடுதல் பணியில் ஈடுபட்டது. அதில் பரோபால் விளைச்சல் நிலங்களுக்கு அருகே டிரோன் ஒன்று மீட்டெடுக்கப்பட்டுள்ளது. குவாட்காப்பர், மாடல் டிஜேஇ மா லி க் - 3 கிளாசிக் ரக

ராஜேஸ்வரி இன்ஃப்ரான்டர்சர் லிமிடெட்
(ஒரு கூடுதலான மற்றும் உகட்டமைப்பு நிறுவனம்)
(CIN: L72300TN1993PLC024826)
பதில் அலுவலகம்: எண்.18/23, 2வது குறுக்கு தெரு, கிழக்கு சிறு தெரு, நீதனம், சென்னை-35, தேசவெள்கி-044-24345326; மின்னஞ்சல்: rajeshwari@gmail.com, இணையதளம்: rindia.org

இணைப்பு XI				
செய்தித்தான் வெளியீட்டு நேரக்கத்திற்கான வடிவம் (தனியானது)				
வ.நம்பர்	வடிவம்	முடிக்க காலம்(முடிவு)	முடிக்க அளவு(முடிவு)	முடிக்க காலம்(முடிவு)
	30.09.2023 (முடிவுக்கான காலம்)	30.09.2023 (முடிவுக்கான காலம்)		30.09.2022 (முடிவுக்கான காலம்)
1	செல்லப்பட்டுள்ள மின்னல் வெளியீடு (கிளா)	(0.00)	5.73	64.67
2	கைத்தொகுக்கப்பட்ட மின்னல் வெளியீடு (கிளா) (கிளா மற்றும் தங்கு அளவை அட்டைகளுக்கு முடி)	(2.85)	(10.57)	(17.12)
3	கிளா முடிக்கப்பட்ட மின்னல் வெளியீடு (கிளா) (கிளா மற்றும் தங்கு அளவை அட்டைகளுக்கு முடி)	(2.85)	(10.57)	(17.12)
4	கிளா முடிக்கப்பட்ட மின்னல் வெளியீடு (கிளா) (கிளா மற்றும் தங்கு அளவை அட்டைகளுக்கு முடி)	(2.85)	(66.49)	(17.12)
5	கைத்தொகுக்கப்பட்ட மின்னல் வெளியீடு (கிளா) (கிளா மற்றும் தங்கு அளவை அட்டைகளுக்கு முடி)	(2.85)	(66.49)	(17.12)
6	கைத்தொகுக்கப்பட்ட மின்னல் வெளியீடு (கிளா) (கிளா மற்றும் தங்கு அளவை அட்டைகளுக்கு முடி)	553.09	553.09	553.09
7	கைத்தொகுக்கப்பட்ட மின்னல் வெளியீடு (கிளா) (கிளா மற்றும் தங்கு அளவை அட்டைகளுக்கு முடி)	(47.54)	(47.54)	38.94
8	ஒரு புகை கட்டிடம் (முடிவுக்கான காலம் 10-11) (கிளா மற்றும் தங்கு அளவை அட்டைகளுக்கு முடி)	(0.05)	(0.19)	(0.31)

குறிப்புகள்: 1. SEBI (பட்டியலில்) மற்றும் இதர வெளியீட்டு நேரக்கத்தை விடிகளின் 2015, விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்ஸ்சேன்ஜின் தரக்கல் செய்ப்பட்டுள்ள கலாண்டு/வருடந்திர திட்டியை முடிவுகளின் விவரணை வடிவத்தில் சுருக்கமாக மேற்கண்டவை உள்ளது. கலாண்டு/வருடந்திர திட்டியை முடிவுகளின் முடிவான வடிவம் ஸ்டாக் எக்ஸ்சே இணையதளங்களில் உள்ளது. (URL of the filings)

NELLIKUPPAM MUNICIPALITY
CUDDLALORE DISTRICT
PUBLIC NOTICE

1.	Name of the District	Cuddalore
2.	Name of the Taluk	Panruti
3.	Name of the Municipality	Nellikuppam
4.	Name of the DTCP Office	District Town and Count Country Planning, Cuddalore District.
5.	Name of the Local Body	Nellikuppam Municipality
6.	Name of the Site	Ward - D, Block-24, T.S.No.3/ 1, Old S.No.73-4c part
7.	Extent of land for Reclassification	7900.00 sqm
8.	Name of the Applicant and Address	Selvi.Lakshith D, 28, Vaithiyalingam Street, Nellikuppam, Cuddalore District.
9.	As per Nellikuppam Approved Master plan 1 and use in G.O.M.S. No.556 H8/U/D/4 Dept. Dated.14.06.1995	Agricultural use Zone
10.	Applicant Proposed	Residential use Zone
11.	Survey No's and Area details	

Sl No	Ward	Block	T.S.No.	Extend in sq.m
1	D	24	3/1	7900.00

Any objection and suggestions from the public may be sent to this office within 30 days from the date of advertisement Commissioner, Nellikuppam Municipality, Nellikuppam, Cuddalore District.
Commissioner, Nellikuppam Municipality.
வெ.ஆ.எண். 122/விளம்பரம்/செ.ம.தொ.அ./கடலூர்/நாள் 11/11/2023

NELLIKUPPAM MUNICIPALITY
CUDDLALORE DISTRICT
PUBLIC NOTICE

1.	Name of the District	Cuddalore
2.	Name of the Taluk	Panruti
3.	Name of the Municipality	Nellikuppam
4.	Name of the DTCP Office	District Town and Count Country Planning, Cuddalore District.
5.	Name of the Local Body	Nellikuppam Municipality
6.	Name of the Site	Ward - D, Block-24, T.S.No.3/ 3, Old S.No.73-4c part
7.	Extent of land for Reclassification	7100.00 sqm
8.	Name of the Applicant and Address	Thiru.P.Dinesh Kumar, 28, Vaithiyalingam Street, Nellikuppam, Cuddalore District.
9.	As per Nellikuppam Approved Master plan 1 and use in G.O.M.S. No.556 H8/U/D/4 Dept. Dated.14.06.1995	Agricultural use Zone
10.	Applicant Proposed	Residential use Zone
11.	Survey No's and Area details	

Sl No	Ward	Block	T.S.No.	Extend in sq.m
1	D	24	3/3	7100.00

Any objection and suggestions from the public may be sent to this office within 30 days from the date of advertisement Commissioner, Nellikuppam Municipality, Nellikuppam, Cuddalore District.
Commissioner, Nellikuppam Municipality.
வெ.ஆ.எண். 121/விளம்பரம்/செ.ம.தொ.அ./கடலூர்/நாள் 11/11/2023

Chola
Enter a better life

CHOLAMANDALAM INVESTMENT AND FINANCE COMPANY LIMITED
Corporate Office: Chola Crest, Super B, C54 & C55, 4, Thiru Vi Ka Industrial Estate, Guindy, Chennai – 600 032

POSSESSION NOTICE (APPENDIX IV) Under Rule 8 (1)

WHEREAS the undersigned being the Authorised Officer of M/s.Cholamandalam Investment And Finance Company Limited, under the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 (54 of 2002), and in exercise of the powers conferred under Section 13(12) read with Rule 9 of the Security Interest (Enforcement) Rules, 2002 issued Demand Notice dated mentioned below under Section 13(2) of the said Act calling upon you being the borrowers (names and addresses mentioned below) to repay the amount mentioned in the said notice and interest thereon within 60 days from the date of receipt of the said notice. The borrowers mentioned here in below having failed to repay the amount, notice is hereby given to the borrowers mentioned herein below and to the public in general that the undersigned has taken possession of the property described herein below in exercise of powers conferred on me under sub-section (4) of Section 13 of the Act read with Rule 8 of the Security Interest (Enforcement) Rules, 2002. The borrowers mentioned herein above in particular and the public in general are hereby cautioned not to deal with said property and any dealings with the property will be subject to the charge of M/s.Cholamandalam Investment And Finance Company Limited for an amount as mentioned herein under and interest thereon. The borrower's attention is invited to provisions of sub-section (8) of Section 13 of the Act, in respect of time available, to redeem the secured assets.

SL. NO.	NAME AND ADDRESS OF BORROWER & LOAN ACCOUNT NUMBER	DATE OF DEMAND NOTICE	OUTSTANDING AMOUNT	DETAILS OF PROPERTY POSSESSED	DATE OF POSSESSION
1	Loan No. HL011TMB000006209 1. BABU G. 2. PREETHIK Both are residing at: NO.40, R A M A D O S S T R E E T , DHAMODHARAN, PONNIAMMAN TEMPLE, Kanchipuram, TAMIL NADU 600064 Also at: FLAT NO.S1,SECOND FLOOR,BLOCK NO.A,PLOT NO.11, SRI GOMATHY N A G A R , K A R A N A I PUDHUCHERY,CHENGALPET TALUK, M P R M A H A L Chengalpattu 603210	18-04-2023	Rs. 342745/- as on 13-04-2023	Flat No.5-1 in the Second Floor in Block No.A (Road side) having a built up area of 812 Sq.ft. Inclusive of common area together with 406 Sq.ft. undivided share of land in all that piece and parcel of vacant house site, bearing Plot No.11, measuring an extent of 3,331 Sq.ft. (309.57 sq mtr.) comprised in Survey No.71/1, Patta No.2836 as per patta new Sub-division Survey No.71/8, in the layout named "Sri Gomathy Nagar approved by I.P/D.T.P. No. 150/99, situated in No.7, Karanaipuduchery Revenue Village, Chengalpet Taluk, Kancheepuram District, and the land bounded on: North by Vacant Land, South by: 23 Feet Road, East by: Part No.11 (part) & Vacant Land, West by: Plot No.10, situate within Registration Sub District of Guduvanchery and Registration District of Chennai South.	08-11-2023

Date: 08-11-2023
Place: Chennai

Authorised Officer,
M/s. Cholamandalam Investment And Finance Company Limited

RAJESWARI INFRASTRUCTURE LIMITED
(A CONSTRUCTION AND INFRASTRUCTURE COMPANY)
(CIN: L72300TN1993PLC024868)

Regd Office: No.18/23, II Cross Street, East CIT Nagar, Nandanam, Chennai -35.
Tel.: 044-24345326; Email: rajeswariltd@gmail.com, Website: rfindia.org

Annexure XI
Format for Newspaper Publishing Purpose (Standalone)

(Rs. In Lakhs)

Sl. No.	Particulars	Quarter Ended 30/09/2023 (Audited)	Half Year Ended 30/09/2023 (Audited)	Quarter Ended 30/09/2022 (Audited)
1.	Total income from operations (net)	(0.00)	5.73	64.67
2.	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	(2.85)	(10.57)	(17.12)
3.	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	(2.85)	(10.57)	(17.12)
4.	Net Profit / (Loss) for the period after tax (after Extraordinary items)	(2.85)	(86.49)	(17.12)
5.	Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	(2.85)	(86.49)	(17.12)
6.	Equity Share Capital	553.09	553.09	553.09
7.	Reserves (excluding Revaluation Reserve as shown in the Balance Sheet of previous year)	(47.54)	(47.54)	38.94
8.	Earnings Per Share (of Rs. 10/- each) (for continuing and discontinued operations) - 1. Basic: 2. Diluted:	(0.05)	(0.19)	(0.31)

Note: The above is an extract of the detailed format of Quarterly/Annual Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly/Annual Financial Results are available on the Stock Exchange websites. (URL of the filings)

Mipco Seamless Rings (Gujarat) Ltd.
Reg. Office:- 34, Corpus Techno Park, AVS Compound, 4th Block, Koramangala, Bangalore, Karnataka-560034. CIN: L72900KA1980PLC080581, Website: www.mipcoseamless.com
Corporate Office:- Plot No.82, Abburu Heights, Door No.1-80/40/SP/82, Silpa Layout, HI-Tech City, Gachibowli, Serilingampally, Hyderabad-500081. Tel: 040-49239953.

Statement of Unaudited Financial Results for the Quarter Ended September 30, 2023
(Rs. in lakhs)

S. No.	Particulars	Quarter Ended			Half Year Ended	
		30.09.2023 (Unaudited)	30.06.2023 (Unaudited)	30.09.2022 (Unaudited)	30.09.2023 (Unaudited)	31.03.2023 (Audited)
I	Income					
	Revenue from Operations	-	-	-	-	-
	Other Income	-	-	-	-	-
	Total Revenue (I+II)	-	-	-	-	-
II	Expenses					
	Cost of materials consumed	-	-	-	-	-
	Change of Inventory	-	-	-	-	-
	Employee benefits expense	-	-	-	-	-
	Finance costs	-	-	-	-	-
	Depreciation and amortization expense	-	-	-	-	-
	Other expenses	9.89	15.75	0.51	25.64	1.15
	Total Expenses	9.89	15.75	0.51	25.64	1.15
III	Profit before exceptional items and tax	(9.89)	(15.75)	(0.51)	(25.64)	(1.15)
	Exceptional Items					
	Profit/(Loss) before tax	(9.89)	(15.75)	(0.51)	(25.64)	(1.15)
IV	Tax expense:					
	Current tax	-	-	-	-	-
	Deferred tax	-	-	-	-	-
	Profit/(Loss) for the period from continuing operations					
	Profit/(Loss) from discontinued operations					
	Tax expense of discontinued operations					
	Profit/(Loss) from Discontinued operations (After tax)					
V	Profit/(Loss) for the year	(9.89)	(15.75)	(0.51)	(25.64)	(1.15)
	A (i) Items that will not be reclassified to Profit or Loss					
	(ii) Income tax relating to items that will not be reclassified to Profit or Loss					
	B (i) Items that will be reclassified to Profit or Loss					
	(ii) Income tax relating to items that will be reclassified to Profit or Loss					
	Total Comprehensive Income for the period (Comprising Profit/(Loss) and Other Comprehensive Income for the period)					
VI	Earnings per Equity Share - Basic and Diluted	(0.28)	(0.44)	(0.01)	(0.72)	(0.03)

Notes to Accounts:

- The above unaudited financial results of Mipco Seamless Rings (Gujarat) Limited as reviewed and recommended by the Audit Committee and approved by the Board of Directors at its meeting held on 11th Nov 2023. The Statutory Auditors of the Company have carried out a Limited Review on standalone financial results and expressed an unmodified conclusion thereon.
- The Financial results have been prepared in accordance with applicable accounting standards prescribed under Section 133 of the Companies Act, 2013 read with (Indian Accounting Standard) Rules, 2015 (Ind AS), and other accounting principles generally accepted in India and guidelines issued by Securities and Exchange Board of India (SEBI).
- The Company operates in single segment. Accordingly, disclosures under Indian Accounting Standards (Ind S) 108 on operating segments are not applicable to the Company.
- Previous period figures have been reclassified and regrouped wherever considered necessary to confirm to the current period figures.

By Order of the Board
for Mipco Seamless Rings (Gujarat) Limited
Venkat Rao Sadhanala
Director
DIN : 02906370

Date: 11/11/2023
Place: Hyderabad

TIMKEN

TIMKEN INDIA LIMITED
CIN: L29130KA1996PLC048230
Regd. Office: No.39-42, Electronic City, Phase II, Hosur Road, Bangalore – 560100
Tel: 080 41362000, Fax: 080 41362010, Email: timinvestor@timken.com
Website: www.timken.com/en-in

EXTRACT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND HALF YEAR ENDED 30 SEPTEMBER, 2023 FILED WITH THE STOCK EXCHANGES UNDER REGULATION 33 OF SEBI (LISTING OBLIGATIONS AND DISCLOSURE REQUIREMENTS) REGULATIONS, 2015
(Rs. In Millions)

Sl. No.	Particulars	Quarter ended 30/09/2023 (Unaudited)	Corresponding 3 months ended in the previous year 30/09/2022 (Unaudited)	Financial Year ended 31/03/2023 (Audited)
1.	Total income from operations (Net)	6,920.71	7,169.49	28,597.85
2.	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and /or Extraordinary items)	1,236.25	1,314.49	5,235.21
3.	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	1,236.25	1,314.49	5,235.21
4.	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	930.46	975.99	3,907.45
5.	Total Comprehensive Income for the period [Comprising Profit/(Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	(0.90)	(2.04)	7.68
6.	Equity Share Capital	752.19	752.19	752.19
7.	Earnings Per Share (of Rs.10/- each) (for continuous operations) Basic & Diluted: *Not Annualised	12.37*	12.98*	51.95

The above is an extract of the detailed format of quarterly financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarterly financial results is available on the Stock Exchange websites at BSE: www.bseindia.com and at NSE: www.nseindia.com and also on Company website at www.timken.com/en-in.

By the Order of the Board
Sd/-
Sanjay Koul
Chairman & Managing Director
DIN: 05159352

Bangalore
10 November, 2023

GOVERNMENT OF TAMIL NADU
HR&CE Department Thoothukudi Region, Thoothukudi
Fit Person / Inspector
Arumigu Thirumoolanathaswamy Temple, Vallanadu 628252.

e - Tender Notice No 03/2023-2024/Dated: 10.11.2023
TYPE OF CONTRACT: LUMPSUM (Rate Contract)
(THIRD CALL)

The e-tenders are invited by the Fit Person Arumigu Thirumoolanathaswamy Temple, Vallanadu Srivalkuntam Taluk, Thoothukudi District for the following work noted below

Sl. No.	Name of work	Approximate tender amount	E.M.D amount	Tender document available in website date from	Tender document submit in website date upto	Tender document open in website date and time
1.	Repair and Restoration work of Thumoolanatha swamy Temple, Vallanadu Srivalkuntam Taluk, Thoothukudi District Thirupattur work	Rs.104.00 Lakhs	Rs.62000/-	20.11.2023 to 27.11.2023	28.11.2023 05.45 PM	29.11.2023 11.00 AM

The documents and other tender conditions may be downloaded from the <https://www.in.tenders.gov.in> web sites from 20.11.2023, and tender only submit on concern website.

DPN:6038/Tender/2023

Fit Person / Inspector
Arumigu Thirumoolanathaswamy Temple, Vallanadu

PUBLIC NOTICE

Public is hereby notify that Mr. Ashoka K. resigned from Aniki Estates Pvt. Ltd (CIN - U70109KA2006PTC153251) on 01/06/2012. He is not authorized to act on behalf / represent the company in any capacity. Also MR. Ashoka K. is not authorized to act as a representative for any company affiliated with the Suri Family and not just limited to Mr. Rajat Suri or Mr. Raj Kumar Suri. Any engagement or interaction with Mr. Ashoka K will be at your own risk and peril: **Mr. Raj Kumar Suri 117, J.V.V., Bangalore - 560043; Mob: 9632223320**

"IMPORTANT"

Whilst care is taken prior to acceptance of advertising copy, it is not possible to verify its contents. The Indian Express Limited cannot be held responsible for such contents, nor for any loss or damage incurred as a result of transactions with companies, associations or individuals advertising in its newspapers or Publications. We therefore recommend that readers make necessary inquiries before sending any monies or entering into any agreements with advertisers or otherwise acting on an advertisement in any manner whatsoever. Registered letters are not accepted in response to box number advertisement."

EVEREST ORGANICS LIMITED
CIN: L24230TG1993PLC015426
Aroor Village, SadasivpetMandal, Sanga Reddy (Medak) District, Telangana-502291, India
Website: www.everestorganicsltd.com Email ID: eolcs0405@gmail.com,
Phone No.040-40040783, Fax No. 040-23115954

Unaudited Financial Results for the Quarter and Half Year ended 30th Sep, 2023
Rs.in Lakhs

S.No.	Particulars	Quarter Ended			Half-Year Ended	
		30/09/2023 (Unaudited)	30/06/2023 (Unaudited)	30/09/2022 (Unaudited)	30/09/2023 (Unaudited)	31/3/2023 (Audited)
1.	Total Income from Operations (net)	4,944.75	4,266.96	4,597.20	9,211.71	8,900.04
2.	Net Profit before Tax	13.81	15.91	101.16	29.72	(191.59)
3.	Net Profit / (Loss) from ordinary activities after tax	2.96	3.50	93.86	6.46	(181.58)
4.	Net Profit / (Loss) for the period after tax (after Extraordinary items)	2.96	3.50	93.86	6.46	(181.58)
5.	Total Comprehensive Income for the period attributable to owners of the Company (Comprising Profit for the period (after tax) and other Comprehensive Income (after tax)]	2.96	3.50	93.86	6.46	(181.58)
6.	Equity Share Capital	800.00	800.00	800.00	800.00	800.00
7.	Reserves (excluding Revaluation Reserve as shown in the Balance Sheet of previous year)	3,827.95	3,824.97	3,658.13	3,827.95	3,658.13
8.	Earnings per share (before extraordinary items) Basic and diluted	0.04	0.04	1.17	0.08	(2.27)
	a) Basic	0.04	0.04	1.17	0.08	(2.27)
	b) Diluted	0.04	0.04	1.17	0.08	(2.27)

NOTE: 1. The above unaudited financial results for the quarter and half year ended 30th Sep, 2023 have been subject to a Limited Review Report by the Auditors, reviewed by the Audit Committee and approved by the Board of Directors at its meeting held on 11-11-2023
2. The above is an extract of the detailed financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the unaudited financial results for the quarter and half year ended 30-09-2023 together with Limited Review Report are available on the websites of the Stock Exchange (s) and the listed entity.

for **EVEREST ORGANICS LIMITED**
On behalf of the Board of Directors

Place:Hyderabad
Date: 11-11-2023

Dr.S.K.SIRISHA
Managing Director
DIN: 06921012

indianexpress.com

I look at every side before taking a side.

Inform your opinion with insightful perspectives.

The Indian Express.
For the Indian Intelligent.

The Indian EXPRESS
— JOURNALISM OF COURAGE —

financialexp.in

CHENNAI/KOCHI